

Inter-Organizational News Letter – January 06

MAN OF THE MONTH



MR. A. MOHAN – EXECUTIVE (MSE)

FORECASTING 05-06

Turnover	: 125% ↑
Employment	: 25% ↑
Profitability	: 100% ↑
Modernization	: in coating Plant →
Rejection growth	: 100% ↓

TESTIMONIALS

Customers:

Up to October 05	: 153 Nos
Up to November 05	: 155 Nos

Performance: Nov 05

Turnover growth	: 60.50%
Employment growth	: 15.25% ↑
100% Attendance	: 10.29%


MANAGEMENT

Ms. P.E. Nancy	– Director
Mrs. J. Vanajambika	– Director

KEY PERSONS

Mr. M.P.V. Jeyakumar	- CEO.
Mr. R. Vijaya Sai	- Operation&Planning
Mr. T. Amaladhas	- Stores & Plating.
Mr. T. Ramesh	- Purchase.
Mr. N. Murugan	- Production.
Mr. RM. Ravi Chandran	- Marketing.
Mr. C. Sounder Suresh	- Out Sourcing.
Mr. R. Ramarajan	- Accounts

ACHIEVEMENT



◆ Goal (05-06)	125%
◆ Achievement 05-06	60.50% -6.15%
◆ Achievement 04-05	100%

இந்தியா2020

தயாரிப்பு நுட்பத்தின் நவீன முகம்

கடந்த 150 ஆண்டுகளில் மனித வாழ்வியலில் மாபெரும் உருமாற்றம் நிகழ்ந்து இருக்கிறது. காரணம், இந்தக் காலக்கட்டத்தில்தான் மேலை நாடுகளில் திரளான பொருள்கள் தயாரிக்கும் தொழில்நுட்பங்கள் செம்மைப்படுத்தப்பட்டன. சாதாரண பொது மக்களுக்காகப் பொருள்கள் தயாரிக்கும் தொழில்நுட்பங்கள் செயல்படுத்தப்பட்டன.

மின்சாரம் கண்டுப்பிடிக்கப்பட்டதும் ஒளிவிளக்குகள், வெப்ப இயந்திரங்கள் போன்ற பெரிய அளவிலான பயன்பாடுகளால் உற்பத்தித்துறை புதுப்பரிமாணம் பெற்றது.

1950 ஆம் ஆண்டுகளில் மின்னணுவியல் துறை தோன்றியது. தோடர்ந்து நுண் மின்னணுவியல், கணிப்பொறிமியல் ஆகிய புதிய துறைகள் உருவாகின. தயாரிப்பு நுட்பங்கள் புதுப்பொழிவு பெற்றன.

கணிப்பொறி ஆணைத் தொகுப்புக்களே பொருள்களை வடிவமைக்கும். தொழிற்சாலைகளில் பொருள்களின் உற்பத்தியை நேரடியாக இயக்குவிக்கும். இத்தகைய உற்பத்தி முறைகளைப் பொதுவாகக் கணிப்பொறி உதவியுடன் வடிவமைப்பு மற்றும் கணிப்பொறி உதவியுடன் தயாரிப்பு என்று வழங்குவர்.

நீங்கள் வீட்டில் உபயோகிக்கும் சாதாரணத் தண்ணீருக்கு எ.சு இரும்பினை அறுக்கும் அபார சக்தி உண்டு என்று சொன்னால் நீங்கள் நம்ப மாட்டீர்கள்.

அதிக அழுத்தத்தில் கூர்மையாகப் பிச்சப்படும் நீர்த்தாரை இரும்பைத் துல்லியமாக அறுக்கும். நீர்த்தாரை என்பது அதிக அழுத்தத்தில் சீரிப்பாயும் நீர்க்கற்றை ஆகும். இந்தத் தொழில் நுட்பத்தைத் தண்ணீருக்கு அடியில் கையாள்வது உறுதியான பயன் தரும். எடுத்துக்காட்டாக, உள் கடலின் நீருக்குள் கட்டமைப்புகள் எழும்பிட நீர்த்தாரைக் கருவிகள் பயன்படும்.

எதையும் முனை செதுக்கிக் கூராக்கினால் அது சிறந்த வெட்டுக் கருவியாகவோ பற்றவைக்கும் முனையாகவோ உறுமாறும். நாமும் அதைப்போல எல்லாரும் ஓரினம். எல்லாரும் ஓர்நாட்டு மக்கள் என்கிற உணர்வுடன் செயல்படவேண்டும். அத்தகைய ஒன்றுதிரண்ட ஒருமித்த நெஞ்சக்கதீர்களின் ஆற்றலை வேறு எந்தச் சக்தியாலும் தடைசெய்ய முடியாது.

- மாண்புமிகு குடியரசுத்தலைவர் ஏ. பி. ஜே. அப்துல் கலாம்

நலமோடு வாழ நல்வழிகள்.

அதிகாலைமில் எழுந்திருக்க வேண்டும். அதாவது காலை ஐந்து மணிமிலிருந்து ஐந்து முப்பதுக்குள்ளாக படுக்கையை விட்டு எழுந்திருக்க வேண்டும்.

தினமும் சராசரி முக்கால் மணிநேரம் நடக்க வேண்டும். அந்த நடை இதயத்தை நல்ல முறையில் இயங்க வைக்க உதவுகிறது. இதய நோய் போன்ற பாதிப்புகள் வராமல் தடுக்கிறது. புத்துணர்வு ஏற்படுத்துகிறது.

காலை உணவை எட்டு மணிக்குள் சாப்பிடுவது நல்லது. காலை உணவை கூடுதலாகவே சாப்பிட வேண்டும்.

FUNCTIONAL WISHES

WISH YOU A HAPPY AND PROSPEROUS NEW YEAR 2006



**NEWYEAR – JANUARY 01
PONGAL – JANUARY 14
REPUBLIC DAY – JANUARY 26**

Best Wishes by Ti Employees.

EXTERNAL SUPPORT

Banking : M/s. United Bank of India Ltd
Auditing : M/s. Nisar & Kumar
AQ Auditing : M/s. Juran Quality
Legal Advisers : 1] Lr. M.K. Govindan.
2] Lr. V. Benedict Vincent.
Software : M/s. IndSys Technologies

மகிழ்ச்சியை வெல்வது எப்படி?

வாழ்க்கையின் போக்கில் ஏற்படும் சிறிய தடங்கல்களுக்காக எரிச்சல் அடைந்து, கோபத்துடன் வார்த்தைகளைக் கொட்டி, உங்கள் சக்தியை வீணாக்க வேண்டாம்.

பிறருடைய அசட்டுத்தனத்தினால் உங்கள் காரியங்களில் தாமதம் ஏற்பட்டால், மெல்லிய புன்னகையுடன் அதைச் சமாளியுங்கள். குறிப்பிட்ட ரமிலையோ, பஸ்சையோ தவறவிட்டால் எரிமலையாகி வெடிக்காதீர்கள்.

அடுத்த வண்டிக்காகக் காத்திருக்கும் போது காபியை அல்லது தேநீரைத் கவைத்து நிதானமாகப் பருகங்கள். உயர்ந்த நூல்களை மனம் ஒன்றிப் படியுங்கள்.

தொடரும்...

இன்னும் கொஞ்சம்

உடற்பயிற்சி செய்யுங்கள்!

உணவை சீர் செய்யுங்கள்!

ஓய்வுக்கு முயலுங்கள்!

உற்சாகம் அடையுங்கள்!

BIRTH DAY WISHES

Baby. S. Keerthana - D/o. S. Sasirekha - Jan 05
M. Vinoth Kumar - S/o. G.S. Mohan Kumar - Jan 07
Mr. A. Madhavan - B/o. A. Mohan - Jan 11
Mrs. S. Sasirekha - Marketing - Jan 19
Mr. M. Nagarajan - Production - Jan 20
Mrs. Vanajambika - Director - Jan 27
Mr. G. Ezhumalai - Production - Jan 29



**எந்தக் குழந்தையும் நல்லக் குழந்தைதான்
மண்ணில் பிறக்கையிலே!
அவர் நல்லவராவதும் தீயவராவதும்
அன்னை வளர்ப்பினிலே!!**

Best Wishes by Ti Employees.

பகல் உணவை ஒரு மணிக்குள் சாப்பிடுவது நல்லது. பகல் உணவை சற்று குறைவாக சாப்பிட வேண்டும். பகல் உணவுக்குப்பிறகு ஏதாவது பழம் சாப்பிடுவது நல்லது. வாழைப்பழம் நல்ல பலனைத் தரும். விலை மலிவானதும் கூட.

இரவு எட்டு மணியிலிருந்து எட்டு முப்பதுக்குள்ளாக இரவு உணவை சாப்பிட வேண்டும். இரவு உணவை குறைவாகவே சாப்பிடுவது நல்லது.

இரவு தூங்கப் போகும் நேரம் இரவு சாப்பிட்ட பிறகு ஒன்னரையிலிருந்து இரண்டு மணிக்கு மேல் இருக்க வேண்டும். நல்ல மனநிலையில் நன்றாக தூங்கி எழு வேண்டும். இதுவே நலமோடு வாழ நாம் பின்பற்ற வேண்டிய நல்ல வழிகள்.

Dr. K. M. பத்மநாபன் R.H.M.P
F/o. Mr. Porselvan

❖ உங்களின் வடிவங்களை மாற்றுவதற்கும் நீங்கள் அறியாத வடிவங்களில் உங்களைப் படைப்பதற்கும் நாம் இயலாதவர் அல்லர்!

❖ காலத்தின் மணல் பரப்பில் உன் காலடிச் சுவடுகளைப் பதிக்க விரும்பினால், உனது கால்களை இழுத்து, இழுத்து நடக்காதே

❖ கவலைப்படாதே, முணுமுணுக்காதே, மனம் தளராதே, இப்போதுதான் வாய்ப்புகள் வர ஆரம்பித்துள்ளன சிறப்பு பணி இன்னும் ஆரம்பமாகவில்லை சிறப்பு பணி இன்னும் முடிக்கப்படவில்லை

❖ நீண்ட நாள் முழுதும் கணத்திற்குக் கணம் நேர்மையாய், துணிவாய் உண்மையாய் உழைக்கிறவன் கரங்களே அழகிய கரங்கள்

❖ நீ பட்டரைக் கல்லானால் அடி நாங்கு, நீ சுத்தியானால் அடி!

ஹைக்கூ

ஏழையின் கை உயர்ந்தது!

தலைச்சுமையை இறக்க...



**அடிதடியில் மக்கள்!
அமைதியான வரிசையில்
எழுப்புகள்!!
இலவச அரிசிக்காக...**



**சிறுகதைகள், துணுக்குகள்
கவிதைகள், கட்டுரைகள்
பணியாளர்கள் மற்றும் குடும்ப
உறுப்பினர்களிடமிருந்து
வரவேற்கப்படுகிறது.
- Editor**

படித்து ரசித்தவர்கள்

Ms. L. Menaka and Ms. P. Jeyalaxmi

90 KGS ELECTROLYZER UNDER INSPECTION FOR EXPORT

